



(ஏழாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 21.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2010, யூலை 08, வியாழக்கிழமை, மு. ப. 9.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

0045/ '10

1.

கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இற்றை வரை கடந்த 10 வருடங்களுக்கான பணவீக்க வீதத்தையும்,
(ii) கடந்த 2 வருடங்களுக்கான பணவீக்க வீதத்தை மாதாந்த அடிப்படையிலும்,
(iii) கடந்த 10 வருடங்களுக்கான வட்டி வீதம், திறைசேரி உண்டியல் வீதம்
மீள்கொள்வனவு வீதம் ஆகியவற்றையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

0078/ '10

2.

கௌரவ சஜித் பிரேமதாச,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் கொங்கீட் இட்டு செப்பனிடப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலிஅத்த பிரதேச செயலாளர் பிரிவின் வகமூல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட வகமூல்ல, நியந்தகல வீதியின் 100 மீற்றர் வரையிலான தூரம் தற்போது கொங்கீட் உடைந்து குன்றும் குழியுமாக முழுமையாக சேதமடைந்த நிலையிலிருப்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வீதியை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி எவ்வளவு என்பதையும்,

(ii) நிர்மாணப்பணிகளுக்காக நிதி விடுவிக்கும் போது உரிய நியமங்களுக்கமைய பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளமைக்கான விதப்புரைகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதா என்பதையும்,

(iii) மேற்படி வீதியை நிர்மாணிப்பதற்கான பணக் கொடுப்பனவுகளின் போது வேறு எந்த நிறுவனங்களிடமிருந்து விதப்புரைகள் பெறப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) மேற்படி வீதி நிர்மாணிப்பு தொடர்பாக முறையான விசாரணையொன்றை நடத்துவதற்கும் அவ்வீதியை சீரான நிலைக்கு கொண்டுவருவதற்கும் அவர் நடவடிக்கை எடுப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

3.

கௌரவ ஜெ. ஸ்ரீ ரங்கா,— இளைஞர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2009 மற்றும் 2010 (2010.04.01 வரை) ஆம் ஆண்டின் முதற் காலாண்டு ஆகியவற்றிற்கான இளைஞர் அலுவல்கள் அமைச்சின் வரவு செலவு ஒதுக்கீடு எவ்வளவென்பதையும்,

(ii) 2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டின் ஏப்பிரல் 1 ஆம் திகதி வரை செலவிடப்பட்ட தொகையினையையும்,

(iii) ஒவ்வோர் மாவட்டத்திலும் எவ்வெந்த விடயங்களுக்காக அவை செலவிடப்பட்டன என்பதை வெவ்வேறாகவும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இளைஞர் அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்ட அப்பணத்தின் ஏதாவது ஒரு பகுதி அரசியல் விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டதா என்பதை அவர் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

4.

கௌரவ ராஜீவ் விஜேசிங்க,— பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) மாற்றுக் கொள்கைக்கான நிலையிடம் என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனத்தை அவர் அறிவாரா?

(ஆ) (i) வெளிநாட்டு நிதியளிப்பினால் இந்நிறுவனம் நன்மையடைந்துள்ளதா என்பதையும்,

(ii) அவ்வாறாயின், கடந்த தசாப்தத்தின் ஒவ்வொரு ஆண்டிலும் பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு என்பதையும்,

(iii) பெற்றுக்கொண்ட மேற்படி வெளிநாட்டு நிதியங்கள், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதையும்,

(iv) 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு நிதிகளினால் ஈடு செய்யப்பட்ட மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தினதும் அதன் துணை நிறுவனங்களினதும் வரவு செலவுத்திட்ட விகிதத்தையும்

அவர் சபையில் குறிப்பிடுவாரா?

(இ) (i) இந்த நிறுவனமோ அல்லது அதன் எவரேனும் பணியாளர்களோ இலங்கையில் வரி செலுத்தும் பொறுப்புடையோராய் உள்ளனரா என்பதையும்,

(ii) அவ்வாறாயின் அவர்கள் தம் பொறுப்பைப் பூர்த்தி செய்துள்ளனரா என்பதையும்,

(iii) இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட சம்பளம் மற்றும் ஏனைய நன்மைகள் எவ்வளவு என்பதையும்,

(iv) இவை தொடர்பாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) மாற்றுக் கொள்கை நிலையத்தால் அமைக்கப்பட்ட துணை நிறுவனங்களின் பெயர்களையும், அவ்வற்றுக்கு எவ்வாறு நிதியீட்டம் செய்யப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(உ) இன்றேல் ஏன்?

0276/ '10

5.

கௌரவ ஆர். யோகராஜன்,— இளைஞர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) இலங்கை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற நிறுவனங்களின் பெயர்களையும்,

(ii) இந்நிறுவனங்களில் நடத்தப்படுகின்ற கற்கைநெறிகள் அல்லது நிகழ்ச்சித் திட்டங்களின் பெயர்களையும்,

(iii) இக்கற்கைநெறியின் போதனா மொழிகளையும்,

(iv) ஒவ்வொரு கற்கைநெறிக்கும் போதனா மொழி ஒவ்வொன்றின் மூலமும் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையையும்

அவர் இச்சபையில் அறியத்தருவாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

0298/ '10

6.

கௌரவ சுனில் ஹந்துனெத்தி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2006 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளதற்கமைய தென் மாகாணத்தின் புனரமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக 4524 கொங்கிரீட் தூண்கள் தேவையாக இருந்த போது 6800 தூண்கள் கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும்,

(ii) இதற்கமைய 2276 கொங்கிரீட் தூண்கள் கூடுதலாக கொள்வனவு செய்யப் பட்டதால் 11.8 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டதென்பதையும்,

(iii) அந்த மேலதிக கொள்வனவு முறைகேடானது என்பதையும்

அவர் ஏற்றுக் கொள்வாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

0300/ '10

7.

கௌரவ ஹரின் பர்னாந்து,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) பதுளை ரம்புக்குப்போத்த ஊடாக கெந்தகொல்ல வரையிலான வீதியின் மலங்கமுவ ஓயாவுக்குக் குறுக்காக உள்ள மலங்கமுவ பாலம் 2007 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்குக்கு அகப்பட்டு உடைந்துள்ளமையும்,

(ii) மேலும் 2010, மே 01ஆம் திகதி பெய்த மழையை அடுத்து பாலத்தின் எஞ்சியிருந்த பகுதியும் உடைந்து பாரிய சேதமொன்று ஏற்பட்டுள்ளதையும்,

(iii) இதன் காரணமாக மலங்கமுவ, சிரிமல்கொடை, கெந்தகொல்ல, ஹின்னாரங்கொல்ல, எட்டம்பகஹகந்துர, முத்துமால், கஹட்டரூப்ப அடங்கலாக பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்களின் போக்குவரத்து நடடிவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் மேற்படி மக்கள் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளார்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(4)

- (ஆ) (i) இவ்வாறு 2¹/₂ வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அதனைத் திருத்தி அமைக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்,
- (ii) உரிய நியமங்களுக்கமைய பாலம் நிர்மாணிக்கப்படாமையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நிர்மாண ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
- இச்சபைக்கு அவர் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

0304/ '10

8.

கௌரவ தயாசிறி ஜயசேகர, — பிரதம அமைச்சரும் பௌத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் ஓய்வுபெறும் திகதி யாதென்பதையும்,
- (ii) இவருடைய தற்போதைய சம்பளம் எவ்வளவென்பதையும்,
- (iii) ஓய்வுபெற வேண்டிய வயதை தாண்டிய நிலையிலும் அவரைத் தொடர்ந்தும் பணியில் ஈடுபடுத்தியதன் மூலம் இடம்பெற்றுள்ள இவருடைய மனித உரிமை மீறல் தொடர்பாக நடவடிக்கைகள் யாவையென்பதையும்
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் தேர்தல்கள் ஆணைக்குழுவைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்,
- (ii) அவ்வாறெனில், அது எப்போதிருந்தென்பதையும்
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல் ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*அ₁.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) — (ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள்) — குழு ஆய்நிலை (பரிசீலனை, யூலை 07).

*2

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, யூன் 23 ஆம் திகதிய 1659/17 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*3

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, யூன் 02 ஆம் திகதிய 1656/25 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*4

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.3),—1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, மே 31 ஆம் திகதிய 1656/3 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*5

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),—அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியுடன் சேர்த்த வாசிக்கப்படும் (அத்தியாயம் 52) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 22 (1) ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2010 மே 31 ஆம் திகதிய 1656/02 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(915 ஆம் இலக்க, மதுவரி அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*6

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52ஆம் அத்தியாயமான) 22ஆம் பிரிவின் 1ஆம் உப பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரால், 2009, மார்ச்சு மாதம் 26 ஆம் திகதிய 1594/24 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 907, 908, 909 ஆம் இலக்க, மது வரி அறிவித்தல்களில் மற்றும் 2008, ஒற்றோபர் மாதம் 07ஆம் திகதிய 1570/8 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 906 ஆம் இலக்க, மதுவரி அறிவித்தலில் உள்ள கட்டளைகளை நீக்கி 2010, யூன் மாதம் 23 ஆம் திகதிய 1659/18 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(916, 917, 918, 919 ஆம் இலக்க, மதுவரி அறிவித்தல்கள்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*7

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை,—1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் கைத்தொழில், வாணிப அமைச்சரால் ஆக்கப்பட்டு 2010, மே 31 ஆம் திகதி 1656/4 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*8

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட(235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 அ பிரிவின் கீழான இறக்குமதித் தீர்வைகள் சம்பந்தமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(2010 மே 31 ஆம் திகதி 1656/8 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானி)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*9

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— சுங்க (திருத்த) சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, சுங்கங்கள் (திருத்தச்) சட்டத்தின் அட்டவணை உ வின் 10(அ) ஆம் உறுப்புரையின் கீழான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(2010 யூன் 1 ஆம் திகதி 1656/23 ஆம் இலக்க, அதி விசேட வர்த்தமானி)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*10

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தினால் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுத் தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்ட 2010, மே 07 ஆம் திகதி 1652/59 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*11.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44 (2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2010, மே மாதம் 31 ஆம் திகதி 1656/9 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2010.07.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*12.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்,— அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தி மற்றும் 2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைச் சட்டத்தின் 11 ஆம், 17 ஆம் மற்றும் 20 (2) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியினால் ஆக்கப்பட்டு 2009, யூலை மாதம் 31 ஆந் திகதி 1612/32 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.07.03 அம் திகதி சமார்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*13.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.06 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 06

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி, திட்டமிடல் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக்கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 28502 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "விவசாயப்பண்ணை முற்பணக் கணக்கு — விவசாயத் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா 321,000,000 இலிருந்து ரூபா 260,000,000 வரை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லை — ரூபா 321,000,000 இலிருந்து ரூபா 210,000,000 வரை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ,
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

கொழும்பு 01,
2010.01.01

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*14.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.07 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

**2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின்
8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 07**

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி, திட்டமிடல் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பண்டசாலை முற்பணக் கணக்கு — இலங்கை புகையிரதத் திணைக்களங்கள்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா 1,200,000,000 இலிருந்து ரூபா 1,800,000,000 வரை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லை — ரூபா 1,200,000,000 இலிருந்து ரூபா 700,000,000 வரை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — ரூபா 500,000,000 இலிருந்து ரூபா 850,000,000 வரை.

(இக்கட்டளை 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ,
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

கொழும்பு 01,
2010.01.01

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*15.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.20 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின்

8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 20

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி, திட்டமிடல் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 25002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பிற அரசாங்கத்தின் சார்பில் கொடுப்பணவுக்கான முற்பணக்கணக்கு — அரச கணக்குகள் திணைக்களம்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லை — ரூபா 5,300,000 இலிருந்து ரூபா 4,300,000 வரை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ,
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

கொழும்பு 01,
2010.04.22

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*16.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.21 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

**2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின்
8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 21**

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி, திட்டமிடல் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத் தின் மூன்றாம் அட்டவணையின் 25003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "பல்லின முற்பணக்கணக்கு — அரசு கணக்குகள் திணைக்களங்கள்" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — ரூபா 200,000,000 இலிருந்து ரூபா 20,000,000 வரை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லை — ரூபா 560,000,000 இலிருந்து ரூபா 44, 700,000 வரை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — ரூபா 400,000,000 இலிருந்து ரூபா 588,000,000 வரை.
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ,
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

கொழும்பு 01,
2010.04.22

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*17.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.23 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

**2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின்
8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 23**

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி, திட்டமிடல் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத் தின் மூன்றாம் அட்டவணையின் 01602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் "வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் பணம் முற்பணமாக வழங்குதல் முற்பணக் கணக்கு — இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு" என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

- (i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.
- (iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை — ரூபா 6,000,000 இலிருந்து ரூபா 10,700,000 வரை.
- (iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை — மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ,
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

கொழும்பு 01,
2010.04.22

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*18.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட கீழ்க்காணும் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட கட்டளைகள் இத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனப் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

(இக்கட்டளைகள் 2009.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்)

அட்டவணை

2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம்

நதி ஆண்டு 2009 தொடர்பில் 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணைங்கள் சம்பந்தமான முற்பணைக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விட்ட இல.	II		III		IV		கட்டளை இல.
			அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்	ரூபா இருந்து வரை	அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்	ரூபா இருந்து வரை	அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்	ரூபா இருந்து வரை	
1.	வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர்	12501	-	-	-	-	20,000,000	30,000,000	1
2.	கடற்றொழில் நிர்வாகங்கள் திணைக்களம்	29001	-	-	-	-	90,000,000	97,000,000	2
3.	நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சு	11001	-	-	-	-	50,000,000	55,000,000	3
4.	ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர்	16701	-	-	-	-	9,000,000	13,000,000	4
5.	தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களம்	21501	-	-	-	-	130,000,000	247,000,000	5
6.	மீள் குடியமர்த்துதலை, அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்	14501	-	-	-	-	15,000,000	21,000,000	8
7.	வர்த்தகம், வாணிபம் நுகர்வோர் அலுவல்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சர்	11601	-	-	-	-	21,000,000	25,000,000	9
8.	அரசாங்க அச்சாளர் திணைக்களம்	21101	-	-	-	-	175,000,000	245,000,000	10

(12)

9. மாவட்டச் செயலகம், மொனராகல	27701	-	-	23,500,000	18,000,000	-	11
10. மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	-	-	155,000,000	12
11. மாவட்டச் செயலகம், மாத்தறை	26201	-	-	-	-	165,000,000	13
12. மாவட்டச் செயலகம், புத்தளம்	27301	-	-	-	-	120,000,000	14
13. மாவட்டச் செயலகம், அம்பாறை	27001	-	-	29,500,000	27,000,000	72,000,000	15
14. மாவட்டச் செயலகம், கச்சேரி, கிளிநொச்சி	26801	-	-	-	-	26,000,000	16
15. மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	35,400,000	26,000,000	115,000,000	17
16. மாவட்டச் செயலகம், பொலன்னறுவ	27501	-	-	-	-	73,000,000	18
17. பெற்றோலியம், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்	11501	-	-	-	-	6,500,000	19
18. இலங்கை கடற்படை	22301	-	-	-	-	600,000,000	22
19. மலையக சிறு பயிர்ச் செய்கை புனரமைப்புத் திணைக்களம்	30501	-	-	-	-	5,000,000	24
20. சட்ட அலுவல்கள் திணைக்களம்	32301	-	-	-	-	1,185,000	25
21. முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்	32401	-	-	-	-	1,900,000	26

(13)

2009 ஏப்ரல் 06 ஆம் திகதி
கொழும்பு - 01.

ஒப்பம் : மஹிந்த ராஜபக்ஷ
நிதி, திட்டமிடல் அமைச்சர்.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

*19.

காணி, காணி அபிவிருத்தி அமைச்சர்,— உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், — 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, உரித்துப் பதிவுச் சட்டத்தின் 60 ஆம் 62 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் காணிகள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2009 ஓகத்து மாதம் 24 ஆந் திகதி 1616/23 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.05.06ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

*20.

பிரதம அமைச்சரும் பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழான தீர்மானம்,— நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் (ஓம்புட்சுமன்) சம்பளம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156 (3) உறுப்புரையின் வண்ணம் 2009.01.01 ஆந் திகதியிலிருந்து பின்வருமாறு நடைமுறைக்கு வருமாறு அமைய வேண்டுமென இப் பாராளுமன்றத்தினால் இத்தால் குறித்துரைக்கப்படுகின்றது.

நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஓம்புட்சுமன்) - ரூ. 65,000 /=

மேலும், இந்த மாதாந்த சம்பளத்துள் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வீட்டு வாடகைப் படியும் உள்ளடக்கப்பட்டுள்ளதாலால், நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளருக்கு (ஓம்புட்சுமன்) வீட்டு வாடகைப் படியும் அடங்கலாக ரூ. 65,0000/= மாதாந்த சம்பளத்திற்குப் புறம்பாக, 2009.01.01 ஆந் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு பிற படிக்கைப் பெறுவதற்கு உரிமை இல்லையெனவும் இந்தப் பாராளுமன்றத்தினால் மேலும் தீர்மானிக்கப்படுகிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றது.

தினைப்பணிகள் மீதான திருத்தங்கள் பற்றிய முன்னறிவித்தல்

அ1.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) என்னும் சட்டமூலத்திற்குக் குழு ஆய்நிலையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் திருத்தங்களைத் “தினைப்பணிக்கான அனுபந்தம்” என்னும் தனியிதழிற் காண்க.